



Written by மஹா

Friday, 01 January 2016 11:24 - Last Updated Friday, 01 January 2016 11:29

சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர். விடுவரா? உடனடியே தனது நாயனத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

„என்னத்தை அண்ணை சொல்லுறது? சூத்து மாத் துக் காரங்கள் சூத்திவர இருந்தால் எப்பிடி நல்லா இருக்கிறது?”

நரேத்தைப் பார்த்தனை ரயினுக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு ஐந்து நிமிடத்தை அவருக்கு ஒதுக்க மனது ஒத்துக் கொண்டது.

„ஏன் வலையிலை ஏதும் பிரச்சினையோ?; வலைபைப் பிரச்சினை ஐரோப்பாவில் எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அவரிடம் அப்படிக் கட்டேட்டேன்.

„வலையிலை ஒரு பிரச்சினையும் இல்லை. யேர்மன் காரரோடதானே வலை. எந்தக் கரசைச் சலும் இல்லை. எங்கடதை தமிழ்ச் சனம்தான்...”

நீண்ட காலங்களாக தமிழனை தமிழன் ஏளனமாகப் பாடும் அதே பல்லவி. இராசயாவின் வார்த்தை இழப்பில் மீண்டும் கடைசியாக வணைபி இருந்தது.

அவர் தனது கொடுக்கல் வாங்கலில் பியக்கல் பிடுங்கல் பற்றிப் பசே ஆரம்பிக்கப் போகிறார் என்பது விளங்கியது. இராசயாவின் கச்சரே நீண்டால் ரயினைப் பிடிக்க முடியாமல் போய் விடும். எனவே எச்சரிக்கை தந்து அவரிடம் பசே சதைத் தொடர்ந்தனை.

„ரயினுக்கு இன்னும் எட்டு நிமிசம்தான் இருக்கா. என்ன பிரச்சினை? ஆக்கள் சீட்டை ஒழுங்கா கட்டுறாங்களில்லையோ?”

„சீட்டுக்கும் நரேத்துக்குக் காசு தர மாட்டாங்கள். இப்பவும் சீட்டுக் காசு வணைபிறதுக் காகத்தான் ஒரு தரபைப் பாத் துக் கொண்டு இஞ்சை நிக்கிறன்”

எள்ளு எண்ணைக் காக காயந்து கொண்டிருக்க எலிப் புளூக்கையாக நான் வந்து மாட்டிக் கொண்டேன்.

„காசு வணைடக்கை நாலு மாசத்திலை ஐஞ்சு மாசத்திலை தருவன் எண்டுவாங்கள். ஐஞ்சு மாசத்துக்குப் பிறகு ஆளகை காணக் கிடகை காது. ஒடி ஒழிச்சிடுவாங்கள். கலியாணம் காட்சிகளும் வரமாட்டாங்கள். ஆளதைத் தேடிப் போனால் தான் அதுவும் எசகு பிசகா ஆள் மாட்டினால் தான் வட்டியாவது வணைடலாம். வட்டிக் கு வணைபிப் போட்டு கனபரே காசை அடிச்சுக் கொண்டு போட்டாங்களண்ணை. போதாததுக்கு சீட்டையும் போட்டாட்டா அதையும் இடையிலை எடுத்துக் கொண்டு பிரான்ஸ் லண்டன் எண்டு குடும்பத்தோடையே மாறிட்டாங்கள். இப்ப நான் என்றை கயாலை காசு கட்டிக் கொண்டிருக்கிறன்”

வரி கட்டாத, சட்டத்துக்கு வளியில் நின்று சய்யும் தொழில். இரண்டு பக்கமும் ஏமாற்ற வாய்ப்புகள் உள்ள பணம் புரளும் தொழில். எந்தப் பக்கத்திலும் சிக்கல் வந்தாலும் போலிஸ், வழக்கு என்று போய் பணத்தலை மீளாப் பெற முடியாத நிலை.

எனக்கு ரயினுக்கான நரேம் குறுகிக் கொண்டிருந்தது. „இந்த வட்டி சீட்டு எல்லாததையும் விட்டாட்டு சரேத்த பணத்தோடையே சுகமா வாழப் பாக்கிறதுதானே?”

